



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1862/B/2020

திரு. M.சொக்கலிங்கம்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
வட்டார வளர்ச்சி அலுவலர்,
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. M.சொக்கலிங்கம், மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு. மணிவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம், சேலம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 31.10.2018 தேதியிட்ட மனுவில், சேலம் வட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், உடையாப்பட்டி ஊராட்சியில் 2016 முதல் 2019 வரை நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், மேலும் பராமரிப்புக்காக செலவிடப்பட்ட தொகை விவரங்கள் மற்றும் இது சம்மந்தமாக மொத்தம் 9 இனங்களில் தகவல்களை கேட்டு அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல் வழங்கப்படாததால், மனுதாரர், 01.01.2020 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, 22.02.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் மீது கோரிய தகவல்கள் சம்மந்தமாக ந.க.எண்.74/2020/தி4 நாள்.19.10.2020 தேதியிட்ட கடிதத்தினை மனுதாரருக்கு 20.10.2020 அன்று வழங்கப்பட்டு மனுதாரரின் மனநிறைவு கடிதத்தை ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். மேற்காணும் கடிதத்தை பரிசீலனை செய்கையில் மனுதாரர் கோரிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கருதீ இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1862/B/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
வட்டார வளர்ச்சி அலுவலர்,
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.

மேல்முறையீட்டாளர்:-

திரு.M.சொக்கலிங்கம்,
த/பெ மாரிமுத்து கவுண்டர்,
9/166, சத்திரத்துக்காடு,
உடையாப்பட்டி (அஞ்சல்),
சேலம் மாவட்டம் - 636 140

Copy to: File

DS/ PC 17.11.2020